



தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 05.09.2019 (பிற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 9192/E/2018

திருமதி M.சாந்தகுமாரி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பெரம்பலூர்,
சென்னை - 11.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	16.08.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	20.09.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	03.12.2018

ஆணை

இன்று (05.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திருமதி M.சாந்தகுமாரி ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்திற்கு 30.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும்,

இவ்வழக்கின் விசாரணையை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறும் தெரிவித்துள்ளார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர், சென்னை மாவட்டம் ஆஜராகவில்லை. பொதுத் தகவல் அலுவலர் 30.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக பதிவேடு தேடுதல் பணி காரணமாக இன்றைய விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும், இவ்வழக்கின் விசாரணையை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறும் கோரியுள்ளார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

2. மேல்முறையீட்டாளர் 16.08.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் புதிய பட்டா எண்.470/26 மற்றும் 469/25 பழைய புல எண்.469/10 மற்றும் 470/2 மட்டும் பட்டா கோப்பு எண்.SD.301-84.85படி வரைபடம் நகல் கிடைக்கப்பெற்றதாகவும், அதில் நிலத்தில் பிரிக்கப்பட்ட பட்டா எண்.470/2, 470/34 மற்றும் 469/27 பழைய பட்டா எண்.469/10, 470/2 பட்டா கோப்பு எண். SD/285/91-92 நாள்.27.09.91 வரைபடம் நகலைத் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பெரம்பலூர் வட்டம், சென்னை என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைச் சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 20.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், உதவி இயக்குநர் (வரைவு), மத்திய நிலஅளவை அலுவலகம், சேப்பாக்கம், சென்னை அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 03.12.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (05.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் ஆகியோர் ஆஜராகாத நிலையில், மேல்முறையீட்டாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் ஆகியோர் விசாரணையை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு கோரியுள்ளதனை ஆணையம் ஏற்று, இவ்வழக்கின் விசாரணை பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றது. விசாரணை நடைபெறும் நாளும், நேரமும் பின்னர் தெரிவிக்கப்படும்.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 9192/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம்,
பெரம்பலூர், சென்னை - 11.

மனுதாரர்

திருமதி M.சாந்தகுமாரி,
புது எண்.40, சுப்ரமணி தெரு,
பெரம்பூர்,
சென்னை - 600 011.

Copy to: Judgement File.

"VP / PA -06.09.19"